

பாடத்திட்டம் 2020 – 2021

வகுப்பு: 10

பாடம்: கணிதம்

அலகு	பாடப்பொருள்
1. உறவுகளும் சார்புகளும்	1.1 அறிமுகம் 1.2 வரிசைச்சோடி 1.3 கார்மசியன் பெருக்கல் 1.4 உறவுகள்
2. எண்களும் தொடர்வரிசைகளும்	2.1 அறிமுகம் 2.2 யூக்ஸிடின் வகுத்தல் துணைத்தேற்றம் 2.3 யூக்ஸிடின் வகுத்தல் வழிமுறை 2.4 அடிப்படை எண்ணியல் தேற்றம் 2.6 தொடர்வரிசைகள் 2.7 கெட்டுத்தொடர்வரிசை
3. கீழற்கணிதம்	3.1 அறிமுகம் 3.2 மூன்று மாறிகளில் அமைந்த நேரிய ஒருங்கணம் சமன்பாடுகள் 3.3 பல்லுறுப்புக் கோணவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம 3.4 விகிதமுறு கோணவைகள் 3.5 பல்லுறுப்புக் கோணவையின் வர்க்கலூலம் 3.6 கீருபடி சமன்பாடுகள் 3.8 கீருபடி சமன்பாடுகளின் வரைபடம்கள்
4. வடிமியல்	4.1 அறிமுகம் 4.2 வடிவொத்தலை 4.3 தேவஸ் தேற்றம் மற்றும் கோணங்கீருசமவைட்டித் தேற்றம் (தேற்றம் 1.3 – நிறுபணத்துடன் & 2.4-நிறுபணம் நிங்கலாக) 4.4 பிதாகாஸ் தேற்றம் (தேற்றம் 5 – நிறுபணத்துடன்) 4.5 வட்டமகள் மற்றும் தொடுகோடுகள் (தேற்றம் 6 – நிறுபணம் நிங்கலாக) 4.6 ஒருங்கியசுவுத்தேற்றம்
5. ஆயத்தொலை வடிமியல்	5.1 அறிமுகம் 5.2 முக்கோணத்தின் பரப்பு 5.3 நாற்காத்தின் பரப்பு 5.4 கோட்டின் சாப்பு 5.5 நேர்க்கோடு

QB365-Question Bank Software

6. முக்கோணவியல்	6.1 அறிமுகம் 6.3 உயரங்களும் தொலைவுகளும்
7. அளவைகள்	7.1 அறிமுகம் 7.2 புறப்பற்பு 7.3 கனஅளவு 7.4 இணைந்த உருவங்களின் கணஅளவுமற்றும் புறப்பற்பு
8. புள்ளியியலும் நிகழ்தகவும்	8.4 நிகழ்தகவு 8.5 நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள்

(*மேற்கண்ட பாடப்பொருள்களுக்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி கணக்குகள் உள்ளடங்கும்.)

